

தகுதி	<p>(1) இலங்கையில் பணியாற்றும் ஊழியராக இருத்தல் வேண்டும்.</p> <p>(1.1) ரூபா 25,000.00 (ரூபாய் இருபத்தைந்தாயிரம்) தொடக்கம் ரூபா 49,999.00 (ரூபாய் நாற்பத்தொன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணாற்று ஒன்பது) வரையிலான மாதாந்த குறைந்தபட்ச நிகர வேதனம் (அடிப்படைச் சம்பளம் + நிலையான கொடுப்பனவுகள் - அனைத்து கழிப்புகளும் அடங்களாக) கொண்ட தனிப்பட்ட வாடிக்கையாளர்களை நடைமுறைக் கணக்கிற்கு அல்லது சேமிப்புக் கணக்கொண்றுக்கு மாதாந்தம் அனுப்ப வேண்டும்.</p> <p>(1.2) வாடிக்கையாளரின் சம்பளத்தை செலரி பிளஸ் முன்மொழிவுக்குத் தகுதிபேற, வாடிக்கையாளரின் சம்பளத்தை அவருடைய தற்போதைய DFCC நடைமுறைக் கணக்கிற்கு அல்லது சேமிப்புக் கணக்கில் செலுத்த வேண்டும்.</p>
முக்கிய அம்சங்கள்	<p>(1) பின்வரும் சேவைகளுக்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p> <p>(1.1) நடைமுறைக் கணக்கிற்கான குறைந்தபட்ச இருப்பை பராமரித்தல்</p> <p>(1.2) டெபிட் கார்டு வழங்குவதற்கான கட்டணம் (இணைப்பு கட்டணம்)</p> <p>(1.3) டிஜிட்டல் வங்கி வசதிகள்</p> <ul style="list-style-type: none"> <li>(1.3.1) வாடிக்கையாளரின் அனைத்து பரிவர்த்தனைகளும் தொடர்பிலான SMS விழிப்பூட்டல்கள்</li> <li>(1.3.2) மின் அறிக்கைகள்</li> <li>(1.3.3) இணைய வங்கிச் சேவை வசதிகள்</li> <li>(1.3.4) DFCC One</li> </ul>
நன்மைகள் மற்றும் மதிப்பு சேர்க்கப்பட்ட சேவைகள்	<p>(1) நடைமுறை மற்றும் சேவை கணக்குகளுக்கான சேவை வழங்கல் தொடர்புடைய பல சேவைகளுக்கான கட்டணங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகின்றன.</p> <p>(2) சேமிப்பு அல்லது நடைமுறை கணக்கை குறைந்தபட்ச இருப்புத் தேவையின்றி அல்லது பூஜ்ஜிய இருப்புடன் ஆரம்பிக்கப்படலாம்.</p> <p>(3) தனிநபர் கடன் வசதிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி பெறுவார்கள்</p>

<p><b>கணக்கை ஆரம்பிப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்</b></p>	<p>(1) முறையாக கையொப்பமிடப்பட்ட தனிப்பட்ட கணக்கு ஆரம்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம்.  (2) முறையாக கையொப்பமிடப்பட்ட DFCC செலரி பிளஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்  (3) நிலையான KYC ஆவணங்கள்</p>
<p><b>கட்டணம் மற்றும் அறவீடுகள்</b></p>	<p><a href="https://www.dfcc.lk/interest-rates/">https://www.dfcc.lk/interest-rates/</a></p>
<p><b>விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்</b></p>	<p>(1) DFCC செலரி பிளஸ் இன் கீழ் வழங்கப்படும் அனைத்து வசதிகள்/பெறுமதி சேர் சேவைகள், DFCC செலரி பிளஸ் முன்மொழிவின் கீழ் குறிப்பாக விலக்கு செய்யப்பட்டாலோழிய அத்தகைய வசதிகள்/ பெறுமதி சேர் சேவைகளுக்கு ஏற்புடைய நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவையாகும்.</p> <p>(2) சம்பளம் அனுப்புதல்கள் தவிர்ந்த வேறு வைப்புகளை விரும்பியவாறு கணக்கில் வைப்பிலிட முடியும். எவ்வாறாயினும், சேமிப்புக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் காசோலைகள் வங்கியின் விருப்பத்தின் பேரில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.</p> <p>(3) பூஜ்ஜிய ஆரம்ப வைப்புத்தொகையுடன் ஒரு கணக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தால், கணக்கு ஆரம்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் சம்பளத்தை அனுப்புவதன் மூலம் அதற்கு நிதியளிக்கப்பட வேண்டும்.</p> <p>(4) வாடிக்கையாளர் தொடர்ச்சியாக 3 (மூன்று) மாதங்களுக்கு மேற்படி குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை அனுப்பத் தவறும் பட்சத்தில், DFCC செலரி பிளஸ் முன்மொழிவுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், சிறப்புறிமைகள் மற்றும் நன்மைகளை வாடிக்கையாளர் இழக்கக்கூடும்</p> <p>(5) வங்கிக்கு எழுத்து மூலமான அறிவித்தலை அனுப்புவதன் மூலம் DFCC செலரி பிளஸ் சேவையை நிறுத்துவதற்கு வாடிக்கையாளருக்கு உரிமை உண்டு.</p>

	<p>(6) DFCC ජෙසලරි පාටන්රු මුණ්මොඩ්‍යූවීන් කේෂ නැත්වොරු වාඩික්කෙයාளාගුකුම් වෘත්තිකප්පයුම් වෙන්කි මිකෙප්පත්‍රු, තනිනපර් කටන්ක්ක් මත්‍රුම් කටන්ටෙ බැසතික්ක් අන්තන්ත බැසතික්කු රුහුතෙය නිලෙයාණ කටන් මතිප්පේ මත්‍රුම් ඇවැණ්පයුම් සෙයල්මුහෙකු ඉට්පට්තු.</p> <p>(7) ඉන්ගු ඉංඛා විතිමුහෙක්ක් මත්‍රුම් නිපන්තනෙනකගුකු මෙළතිකමාක, වාඩික්කෙයාලර්, කණක්කු ආරම්පික්කුම් නොත්තිල් අණෙත්තු කණක්කු වෙත්තිරුප්පවර්කගුකුම් වෘත්තිකප්පත් වෙන්කියින් පොතුවාණ විතිමුහෙක්ක් මත්‍රුම් නිපන්තනෙනකගුකු කට්ටුප්පයුවාර්.</p>
<b>කණක්කිල් මෙර්භෙකාල්සාප්පයුම් කොටුක්කල් වාඩික්කළක්ක් තොටර්පාන තෙව්වුප්පුත්තල්ක්ක් මත්‍රුම් විසාරණෙක්ක්</b>	<p>තොටර්පු මුහෙක්ක්: 0112 350 000 එන්ඩ ඩිලක්කත්තිනාටාක 24/7 මණි නො අழුප්පු මෙයත්තුකු තොටර්පිණ රුහුතුප්පයුම්.</p> <p>මින්නග්‍රුස්ල: care@dfccbank.com</p> <p>නැත්වොරු DFCC කිණායිගුම් උත්තිකණ පෙන්තුක්කාල්සාප්පයුම්.</p> <p>මහුමොඩ් නොරම්: 24 මණි නොත්තිරුකුණ්න.</p>
<b>මුහෙපාපාකණ කෙයාගුම් නැතැමුහෙ</b>	<p>ඉන්ක්ක් මුහෙපාපාකණ තොටර්පුක්ක් 01 වෙළෙ නාගුකුණ්න රුහුතුක්කාල්සාප්පයුම් 02 වෙළෙ නාට්කාගුකුණ්න සෙයල්මුහෙපාපාකණ තොටර්පුක්කාල්සාප්පයුම්, මිනුප්පිගුම් සිල සික්කළක්කණ ත්රේක්ක නීண්ත කාලම ගැඹුක්කකුම්. නියායමාණ නොත්තිරුකුණ්න තිරුප්තිකරමාණ පතිලෙප පෙළවිල්ල එන්ත්‍රාල, තයවුශේය්තු ගැඹුක්කණ තොටර්පු ක්කාල්සාප්පයුම්.</p> <p>මින්නග්‍රුස්ල: care@dfccbank.com</p> <p>එමතු අழුප්පු නිලෙයත්තෙ තොටර්පාකාල්ගුන්ක්ක්: 011 2350000</p> <p><b>නිතික ගුහෙත්රුපාපාර්</b></p> <p>ඩිල. 1, පෙනෙන්තා පිළෙස්, මිලාකිරිය, කොළඹ 05.</p> <p>තොලෙපොසි: (011) 2595624   මින්නග්‍රුස්ල: fosril@sltnet.lk</p> <p>ඇණෙයත්තා මුකවරි: <a href="http://www.financialombudsman.lk">www.financialombudsman.lk</a></p> <p>ඩිලංගක මත්තිය වෙන්කියින් නිතියියල වාඩික්කෙයාලර් තොටර්පාක්ක් තිණෙක්කාම (FCRD) <a href="https://www.cbsl.gov.lk/en/fcrd">https://www.cbsl.gov.lk/en/fcrd</a></p>